

15-11-2025

**To
The General Manager - DCS
Listing Operations – Corporate Service Dept.
BSE Limited**

Scrip Code: 530907

Dear Sir/ Madam,

Sub: Newspaper Advertisement of Statement of Unaudited Financial Results of the Company for the Quarter and Half-year ended September 30, 2025

Pursuant to Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed herewith the copies of the Newspaper Advertisements published on November 15, 2025, in Business Line (All India Edition) and The Hindu Tamil (Coimbatore Edition) in respect of the Statement of Unaudited Financial Results of the Company for the quarter and half year ended September 30, 2025.

Kindly take the same on record.

Thank you.

For S.I. Capital & Financial Services Limited

**Sujith K Ravindranath
Company Secretary and Compliance Officer**

Encl: Business Line and The Hindu (Tamil) Ad Clippings

Personal Data Protection Rules notified

LANDMARK LAW. Charts a clear roadmap for enterprises on collecting, processing and securing data

S Ronendra Singh
New Delhi



The DPDP Act was passed by Parliament in August 2023

The government on Friday notified the much-awaited Rules for the Digital Personal Data Protection (DPDP) Act, which is the country's first exclusive law for effectively processing individuals' personal data and operationalised them, charting a clear roadmap for enterprises on collecting, processing and securing such data.

The DPDP Act was passed by Parliament in August 2023. The final rules published by the Gazette have no major changes from the draft rules released for consultation in January this year. According to S Krishnan, Secretary, Ministry of Electronics and Information Technology (MeitY), the rules are 'not very substantive' and mostly have greater clarity or better drafting.

For instance, the notified Rules include verifiable consent of a parent for processing of personal data of child (under 18 years old).

"A Data Fiduciary shall adopt appropriate technical and organisational measures to ensure that verifiable consent of the parent is obtained before the processing of any

personal data of a child and shall observe due diligence, for checking that the individual identifying herself as the parent is an adult who is identifiable if required in connection with compliance with any law for the time being in force in India," the notification highlighted.

Consent should be provided with reliable details of identity and age of the individual available with the Data Fiduciary or voluntarily provided details of identity and age, voluntarily provided by the individual; or through a virtual token mapped to the same such details, which is issued by an authorised entity, it said.

The Gazette notification also mentioned that some parts of the rules will be implemented immediately, while provisions like registration and obligations of

consent managers, notice from data fiduciaries to individuals for processing their data and some other major norms related to processing of personal data etc, will be implemented over a period of 12-18 months.

For setting up a Board, the rules said the government will constitute a 'Search-cum-Selection Committee', with the Cabinet Secretary as the chairperson and the Secretaries to the Centre to recommend individuals for appointment as Chairperson.

CHILDREN DATA

For safeguarding data of children, MeitY also maintained restrictions on processing of data of health services to the child by such establishment or professionals, to the extent necessary for the protection of her health.

A Data Fiduciary who is an allied healthcare professional is also restricted from processing data "of any healthcare treatment and referral plan recommended by such professional for the child, to the extent necessary for the protection of her health," it said.

To protect data breaches, the rules also said that a Data Fiduciary shall take appropriate data security measures, including securing of such personal data through its encryption, obfuscation or, masking or the use of virtual tokens mapped to that personal data. Appropriate measures should also be taken to control access to the computer resources used by such Data Fiduciary or such a Data Processor, wherever applicable, it said.

The intermediaries are also mandated to store data for three years from the date on which the Data Principal last approached the Data Fiduciary for the performance of the specified purpose or exercise of her rights, or the commencement of the Digital Personal Data Protection Rules, 2025, whichever is latest.

DATA TRANSFER

On transfer of data outside

India, the DPDP rules said that a Data Fiduciary should undertake measures to ensure that personal data specified by the Centre, on the basis of the recommendations of a committee constituted by it, "is processed subject to the restriction that the personal data and the traffic data pertaining to its flow is not transferred outside the territory of India".

Commenting on the rules, IT industry body Nasscom said that certain matters raised by industry during consultation arise from the architecture of the Act itself and could not realistically be addressed through subordinate legislation. These include the overarching structure of parental consent, the statutory age threshold for children and the requirement that all personal data breaches be notified, it said.

"Our focus now moves to supporting implementation in a manner that is practical, proportionate and aligned with the objectives of the law," it said.

On international data transfers, Nasscom said that it was important of developing mechanisms that support interoperability and facilitate co-operation with India's key trading partners.

'More disclosures by large unlisted insurers will bring about more accountability'

bl.interview

Mithun Dasgupta
Kolkata

More public disclosures by large unlisted life insurance companies will bring about a lot more transparency and accountability towards public funds as currently these companies make very limited disclosures, says HDFC Life Insurance MD & CEO Vibha Padalkar.

Edited Excerpts:

HDFC Life Insurance is celebrating 25 years of its journey. How do you assess its achievements so far? What are its main growth targets going forward?

We are the first ones to have got a licence in the private life insurance space. And when we set it up, we wanted to cover more and more Indians.

We wanted to bring relevant products that did not exist. We now cover 11 crore lives and bring relevant products looking at how trends are going to change, from a protection perspective as well.

India was largely a savings-led insurance market, we started talking about both mortality as well as longevity — two ends of the spectrum. So these are some of the objectives, and then to grow responsibly with good corporate governance.

Now when I look in hindsight, I'm very happy to share that we have met all of these objectives wholeheartedly, and we feel even more optimistic about the next 25 years. Every four to four-and-half years, we have doubled every metric — topline, bottomline, embedded value, assets under management, value of new business. So that's something that we are back on track. There were some disruptions to the business model because of a few things over the last two, three years. But



Every four to four-and-half years, we have doubled every metric — topline, bottomline, embedded value, assets under management, value of new business.

VIBHA PADALKAR
HDFC Life Insurance MD & CEO

we will get back on track from FY27 onwards. And, doubling of every metric should continue to happen.

You mentioned about responsible growth with good corporate governance. According to RBI guidelines, large NBFCs, identified as part of the upper layer, must mandatorily list their shares within three years. Do you believe that, in the life insurance space, large entities should also be subject to mandatory listing norms within a specified timeframe for good corporate governance and more public disclosures?

I am sure the RBI's intent is to bring about more disclosures and transparencies wherever public money is involved.

Earlier, the Insurance Act had a 10-year listing horizon after the formation of the company. That was removed, may be it was thought right at that time. But, I am of the school of thought that where

we hold public money there should be a lot more accountability. There are life insurance companies in India today, which hold asset under management between ₹50,000 crore and ₹1 lakh crore and above, that are unlisted and make very limited disclosures.

Whether they go for listing or not is their prerogatives, but at least they should disclose as if they are listed companies. Because that disclosure is what is really important, and the corporate governance rigour, what the listing brings in, that needs to be achieved. Rest is up to the regulator, but yes it will bring about a lot more transparency and accountability towards public funds.

One-and-half months have passed since zero GST on insurance premiums came into effect. What kind of increase in new business for the Protection segment has HDFC Life been witnessing?

So, protection has seen a very significant uptick, as was expected. We saw over a 50 per cent growth. In September only, we saw more than 50 per cent growth. If you see retail sum assured, that has grown 53 per cent in October.

In the H1FY26, before the GST reduction, it had grown by around 27 per cent.

Maybe some of this high growth could moderate a little bit, but the steady state will be better than what we were growing before the GST rejig. In terms of other products.

I think over a period of time, hopefully, customers will understand that the Internal Rate of Returns (IRR)s are going to be better, bonuses are going to be better. I do see may be non-participating (non-par) plans could get a little bit of uplift, because a slightly higher IRR could come through. But it will take some time for that message to percolate.

'Businesses must race to meet 18-month deadline for data protection norms'

Vallari Sanzgiri
Mumbai

Businesses, especially SMEs, are going to be hard-pressed when it comes to complying with consent management, data processing restrictions and other provisions of the Digital Personal Data Protection Rules within 18 months, according to experts.

The 18-month deadline for compliance with DPDP weighs heavy on companies as failure to comply with it could lead to fines between ₹200-250 crore.

A lot depends on how the current structure of a company responds in case of a cyber incident. The mechanism has to be mature enough to identify whether the data processed is personal information. Companies that don't have this mechanism will have to start from establishing and creating additional customisations for DPDP, said experts.

According to Akshay S Nanda, Partner at Saraf & Partners, the SMEs will suffer the most when it comes to putting in place the DPDP compliance mechanism

since they lack both human and financial resources.

"The challenging part is going to be the 18-month deadline. India is implementing such a privacy law for the first time. Organisations will have to have data inventories ready, understand how information flows within their workflows. Larger companies operate across the globe, so they have some things in place but it's going to be challenging for SMEs," said Nanda.

Similarly, Nikhil Jhanji, Senior Product Manager at IDfy, called the 18-month

timeline insufficient for companies to ensure compliance considering they will have to re-architect data flows, redesign consent for each and every customer interaction, train AI and embed privacy into operational workflows.

Another concern raised by experts is the data breach provisions, whereby companies have to notify the likely impact of the breach to the Data Protection Board of India and the affected user. Probir Roy Chowdhury, Partner - JSA Advocates & Solicitors, said the firm had raised

concerns regarding this provision during consultations.

While most experts doubted readiness in terms of compliance, Nitin Naredi, Partner, Deloitte India, argued companies have had ample time to prepare for the Rules considering the Data Protection Act was enacted in 2023.

"Companies had over two years to lay a strong foundation for their DPDP programme. Rules offer such companies with required guidance to complete their readiness programme" said Naredi.

Sun TV Q2 profit dips 13% on higher expenses

Our Bureau
Chennai

Sun TV Network on Friday reported consolidated revenue of ₹1,300 crore for the quarter ended September 2025 (Q2FY26), up 40 per cent from ₹935 crore in the same quarter last year. However, consolidated net profit dipped 13 per cent to ₹355 crore (₹409 crore) on account of higher expenses.

TOTAL EXPENSES

Total expenses rose from to ₹925 crore (₹595 crore).

Advertisement revenues for Q2 FY26 was at ₹292.15 crore (₹335.42 crore).

Domestic subscription revenues (Sun TV also owns OTT platform Sun NXT) were up 9.01 per cent at ₹476 crore.

SunRisers Leeds Ltd (SRL) (formerly, Northern Superchargers Ltd), one of the eight franchises of The Hundred, a cricket league in United Kingdom, and is now a wholly-owned subsidiary. SRL recorded revenues of ₹94.52 crore and a profit before tax of ₹22.19 crore during the current quarter and the same have been consolidated in the books.

INTERIM DIVIDEND

At the board meeting held on Friday, the Board of Directors declared an interim dividend of ₹3.75 per share (75 per cent) on a face value of ₹5.00 per share.

Sun TV Network Ltd operates satellite television channels across four southern languages of Tamil, Telugu, Kannada and Malayalam and three northern languages of Bangla, Marathi and Hindi, airs FM radio stations across India, is into production of movies, owns three cricket franchises — SunRisers Hyderabad Cricket Franchise of the Indian Premier League, Sun Risers Eastern Cape of Cricket South Africa's T20 League and SRL.

The shares of Sun TV ended flat on the BSE at ₹563.20.

GILADA FINANCE AND INVESTMENTS LIMITED						
CIN: L65910KA1994PLC015981						
Regd. Office: #105 R.R Takt, 37 Bhoopasandra Main Road, Bengaluru - 560094 Ph:080-40620000(30 Lines) Fax: 080-40620008; E-mail:md@giladagroup.com, Website: www.giladafinance.com						
(Standalone Un-audited Financial Results for the Quarter and Half Year ended on 30th September, 2025)						
(Regulation 47(1) (b) of the SEBI (LODR) Regulations, 2015)						
(Rs. in Lakhs)						
Sl. No.	Particulars	Quarter Ended			Half Year Ended	
		30-Sep-2025 (Un-audited)	30-Jun-2025 (Un-audited)	30-Sep-2024 (Un-audited)	30-Sep-2025 (Un Audited)	30-Sep-2024 (Un Audited)
1.	Total Income	187.12	170.61	174.63	357.73	351.40
2.	Total Expenses	110.71	97.93	100.59	208.64	204.52
3.	Profit/ Loss before Tax	76.41	72.68	74.04	149.09	146.88
4.	Tax Expenses					
a)	Current Tax	19.24	18.29	18.66	37.53	36.96
b)	Deferred Tax	-	-	-	-	-
5.	Profit for the Period	57.17	54.39	55.38	111.56	109.92
6.	Equity Share Capital	702.46	702.46	702.46	702.46	702.46
7.	Earnings Per Share :					
1. Basic:		0.40	0.39	0.39	0.79	0.78
2. Diluted:		0.40	0.39	0.39	0.79	0.78
Notes:- The above is an extract of the detailed format of un-Audited Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the un-Audited Financial Results is available on the websites of the Company at www.giladafinance.com and the Stock Exchange at www.bseindia.com .						
For GILADA FINANCE AND INVESTMENTS LTD. Sd/- (Rajagopal Gilada) Managing Director (DIN: 00387829)						
Place : Bangalore Date : 14.11.2025						

S.I. CAPITAL & FINANCIAL SERVICES LIMITED						
Regd Office: No. 28, Second Floor, New Scheme Road, Pollachi, Coimbatore, Tamil Nadu - 642001						
Website: www.sicapital.co.in Email: info@sicapital.co.in						
Phone: 04259 – 233304/05 CIN: L67190TZ1994PLC040490						
EXTRACTS OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED SEPTEMBER 30, 2025						
(Rs. in Lakhs, except per equity share data)						
Sl. No.	Particulars	Quarter Ended			Half Year Ended	
		30.09.2025 Unaudited	30.06.2025 Unaudited	30.09.2024 Unaudited	30.09.2025 Unaudited	30.09.2024 Unaudited
1	Total Income from operations	91.89	85.72	62.05	177.61	117.27
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	10.88	20.12	4.54	31.00	-24.72
3	Net Profit / (Loss) for the period before Tax, (after Exceptional and/or Extraordinary items)	10.88	20.12	4.54	31.00	-24.72
4	Net Profit / (Loss) for the period after Tax	10.88	20.12	4.54	31.00	-24.72
5	Total Comprehensive Income for the period [Comprising Profit/ (Loss) for the period (after tax) and other Comprehensive Income (after tax)]	10.88	20.12	4.54	31.00	-24.72
6	Equity Share Capital	505.00	485.00	450.00	505.00	450.00
7	Earnings Per Share (of Rs. 10/- each)					
a)	Basic	0.22	0.41	0.10	0.63	-0.56
b)	Diluted	0.22	0.40	0.10	0.63	-0.54
Notes: 1. The above is an extract of the detailed format of Quarterly and six-month-ended Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results is available on the websites of the Stock Exchange (www.bseindia.com) and the Company, i.e., www.sicapital.co.in						
For and on behalf of the Board of Directors Sd/- Anto Mekattukulam Jayson Managing Director DIN: 10528274						
Place: Thrissur Date: November 13, 2025						

Enterprise Connect

SBI, PATNA CIRCLE CELEBRATED - Vigilance Awareness Week 2025

State Bank of India, Patna Circle is celebrated Vigilance Awareness Week in all its branches and offices of Patna Circle i.e. entire Bihar and Jharkhand from 27th October 2025 to 2nd November 2025. Under this programme, different types of events/ Programmes like Human Chain, Gram Sabha, Painting and Essay competition in schools, Quiz, Vendor meet, Farmer's meeting etc.were organized in different offices/school. In the opening ceremony of this programme, Shri Anurag Joshi, Chief General Manager, Patna Circle, administered the pledge on "Vigilance Awareness & Integrity" to all the officers and employees of the local head office, Patna. On this occasion Prize distributed to winners of Essay Competition and a play on "Prevention of Corruption" was also staged at the premises of Local Head Office, Patna.

The theme of Vigilance Awareness Week 2025 is as follows: "Vigilance: Our Shared Responsibility." On this occasion, in addition to the Chief General Manager, Shri Anurag Joshi, General Manager (South Bihar) Shri Ravindra Kumar Srivastava, General Manager (North Bihar) Shri R Natrajan., Deputy General Manager (Vigilance) Shri Ashutosh Srivastava and all Deputy General Managers, other officers and employees of Local Head Office, Patna were present.

ISB & M Pune hosts grand HR Share 2025

The International School of Business & Media (ISB&M), Pune successfully hosted its landmark 25th edition of HR Share 2025, a two-day national conclave organized by the student-led HR Club under the mentorship of Founder-President Dr. Pramod Kumar* and Faculty Coordinator Prof. Raju Dhar. Themed "Navigating the Future of Work: The Struggle for Space between Technology and People," the event served as a dynamic platform for dialogue between industry leaders, academicians, and emerging HR professionals on the evolving relationship between people and technology in an AI-driven world. The event drew an impressive 500+ participants, including 100 corporate delegates and 50+ leading organizations from across India. The Chief Guest, Mr. Rahul Kulkarni (CHRO, Siemens Healthineers), and the Guest of Honour, Mr. Shrikant Pawar (Business HR Head, Adani Realty), inaugurated the conclave with thought-provoking addresses on the future of human capital. Mr. Kulkarni emphasized, "It's not technology versus people it's technology with people. The future lies in how both coexist and complement each other at the workplace." Mr. Pawar added, "We're living in exciting times where people and technology will truly coexist and transform together." Speaking on the occasion, Dr. Pramod Kumar, Founder-President, ISB&M, said, "The future will belong to those who learn to coexist with technology. As AI advances, continuous learning and adaptability will define success in the new world of work." He highlighted ISB&M's mission to develop value-driven, future-ready leaders who can navigate the challenges of a rapidly changing business environment with intellect and integrity.

Vigilance Awareness Week Paints a Message of Integrity at LSR IN ASSOCIATION WITH IOCL

The walls of Lady Shri Ram College for Women came alive with colour and creativity as students participated in a painting competition held under Vigilance Awareness Week 2025. The nationwide campaign, themed "Vigilance - Our Shared Responsibility," found an artistic expression as young minds depicted values of honesty, ethics, and collective accountability through vibrant strokes and powerful symbolism. Jointly organised by The Hindu and the Indian Oil Corporation Limited (IOCL), the event transformed the campus into a space where art met

awareness. Participants used their canvases to communicate that vigilance is not just a duty but a shared social commitment. The event was graced by Sh. J. P. Pandey, DLSH, Delhi Indane DO, and Sh. Naman Jain, Manager, LPG Sales, Delhi Indane DO. Organisers Mr. Amit Srivastava (CGM, Vigilance, IOCL), Ms. Vanshika Singh (Manager, IOCL Delhi LPG), and Mr. Kapil Nagar (School Head-North, The Hindu) ensured the event balanced discipline with creativity. Professor Vartika Nanda, who judged the competition, lauded the participants for their originality and strong moral messaging. The event was efficiently coordinated by Ms. Monika Sharma, with support from Dr. Anupama Shashani and Dr. Sneha Bhati. Under the guidance of Acting Principal Professor Kanika Ahuja and Professor Sushila Madan, the initiative reflected LSR's enduring commitment to civic awareness and ethical leadership. As the colours settled on canvas, they left behind a vivid message; that vigilance, like art, thrives when shared with purpose.

MIT-ADT University Holds 8th Convocation Ceremony with Great Enthusiasm

"Students are the backbone of a self-reliant and developed India. Education should not remain confined to textbooks it must nurture holistic development, sensitivity toward society, and a positive outlook while ensuring mental and physical well-being," said Hon'ble Governor of Rajasthan, Shri Haribhau Bagade, while addressing the 8th Convocation Ceremony of MIT Art, Design and Technology (MIT-ADT) University, Pune, held with great enthusiasm at the Vishwarajbaug campus. Governor Bagade emphasized that the ultimate goal of education is not merely earning a degree but applying knowledge for the betterment of society and dedicating oneself to national progress. "Failure is never final. It marks the beginning of a new journey. Transform every failure into a step toward success and contribute to making India a global superpower through your knowledge, competence, and compassion," he urged the graduating students. The convocation was graced by eminent personalities including Prof. (Dr.) Laxmidhar Behera, Director, Indian Institute of Technology (IIT) Mandi; Prof. (Dr.) Mangesh T. Karad, Executive President and Vice-Chancellor, MIT-ADT University; Shri Ramanan Ramanathan, Chairperson, National Expert Advisory Council for Technology, Innovation, Incubation and Entrepreneurship, Government of India; Glass Man of India' Shri Subhash Tyagi, Chairman, Gold Plus Glass Industries; Smt. Smita Patil, Managing Director, SSPL Group and National President, NAREDCO; Prof. (Dr.) Sunita Karad, Executive Director; Smt. Jyoti Dhakane-Karad; Dr. Vinayak Ghaisas; Prof. (Dr.) Rajesh S., Vice-Chancellor; Dr. Sayali Gankar, Provost; Prof. (Dr.) Ramchandra Pujeri, Pro-Vice-Chancellor; Dr. Mohit Dubey; Dr. Mahesh Chopde, Registrar; and Dr. Gyanadevi Neelvarn, Controller of Examinations. A total of 3,334 students received their degrees during the ceremony. Over 8,000 attendees, including parents and students from across the country, participated in the celebration. The event concluded with the traditional "Pasaydan" prayer. The vote of thanks was proposed by Dr. Sayali Gankar, while Prof. Sneha Waghatkar, Prof. Swapnil Shirasath, and Dr. Ashok Ghughe efficiently conducted the proceedings.

Bank of India North Zone celebrated Vigilance Awareness Week 2025

Bank of India Mumbai North Zone celebrated Vigilance Awareness Week 2025 by conducting various activities as per directions of Central Vigilance Commission. "As part of public awareness exercise, Central Vigilance Commission has launched yearly Vigilance Awareness Campaign (18-08-2025 to 17-11-2025) to educate and sensitise public against the scourge of corruption and significance of preventive vigilance in curbing the menace. This year's campaign theme is "Vigilance :Our Shared Responsibility." Bank of India as a responsible institution is celebrating the campaign in true spirit and organising several events like public outreach at Gram Panchayats and customer sensitization camp at branches. Bank is disseminating information about prevention of digital frauds, due diligence at the time of withdrawing funds from bank & ATM, non-sharing of pin/ passwords with strangers, cyber frauds etc. Soft activities like seminar, drawing, essay writing quiz competition on vigilance theme for bank staffs and their family members have been organized at branches, administrative office under Mumbai North Zone Office."

